



## EDITORIAL COMMITTEE

# PROCEEDINGS

Mr. M. Karunaratne

URL : <http://www.iccm2014.org>

## International Conference on Contemporary Management (ICCM) - 2014

Mr. S. Sivaprasadarao

Mr. S. Sivaprasadarao

"Empowering People Towards Sustainable Development"

Faculty of Management Studies & Commerce

University of Jaffna, Sri Lanka

14<sup>th</sup> & 15<sup>th</sup>, March 2014

**International Conference on Contemporary Management (ICCM) - 2014**

© 2014 Faculty of Management Studies & Commerce  
University of Jaffna, Sri Lanka.

Published by : Faculty of Management Studies & Commerce  
University of Jaffna, Sri Lanka.

URL : [www.jfn.ac.lk/macos/ICCM-2014](http://www.jfn.ac.lk/macos/ICCM-2014)

e-mail : iccmuj@gmail.com

T.P : 0094 (0)21 222 3610

Printers : Harikanan Printers,  
#681, K.K.S Road, Jaffna, Sri Lanka.

**ISSN: 2362-0536**

**Disclaimer :**

Responsibilities for the content of the full papers included in the publication remain with these respective authors.

## காளிதாசரது அபிக்ஞானசாகுந்தலைத்தினி காணப்படும் ரசங்கள்

ஜ.சிறிகலா

### ஆய்வுச்சாருங்கம்

சமஸ்கிருத இலக்கியத்திற்மானம் கோட்டப்படி ரசங்களைப்படி தலையாய் தும் பிரதானமானதுமாகும் ஏவ்வள நாளியான மூலமானது நிலைமையிலிருக்கான நூல்களையும் அவை அமைகின்றன. நாட்டிய சாங்கிரத்திற்கு உரைவருத்தவரான அபிநவதுப்பதி ரசங்கள் நூடியத்து என்னிட்டுத் தொடர்பு விளக்கும்போது நாட்டியம் முழுவளவிலிருந்தும் ரசங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. வெறுவகையாகச் சொல்லப்போனால் ரசங்களில் தொகுதியே நூடியம் நாட்டியமே சும் என்று கூறுவர். காளிதாசரது அபிக்ஞானசாகுந்தலம் நூட்களில் சிறுத்து என்ற தமது நட கத்தில் பல ரசங்களும் அந்நாடகம் பெற்றிருந்த தலை வியந்து கூறுவார்.

இறைவுச்சொற்கள் : சமஸ்கிருத இலக்கியம் அவைங்கள்

சமஸ்கிருத இலக்கியத்திற்மாய்வுக் கோட்டப்படில் ரசக்கோட்டாடு தலையாய் தும் பிரதானமானதுமாகும் ஏவ்வள நாளியான மூலமானது நிலைமையிலிருக்கின்றன. நாட்டிய சாஸ்திரத்திற்கு உரைவருத்தவரான அபிநவதுப்பதி ரசங்கள் நூடியத்து என்னிட்டுத் தொடர்பை விளக்கும்போது, "நாட்டியம் முழுமையினின்றும் ரசங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. வெறுவகையாகச் சொல்லப்போனால் ரசங்களில் தொகுதியே நூடியம் நாட்டியமே ரசம்" என்று கூறுவார். காளிதாசரது அபிக்ஞானசாகுந்தலம் நாடகங்களில் சிறந்தது என்ற பாரட்டைப் பெறுகிறது. "நாநாரசம் த்ருஷ்பதே" என்று மாளிகாக்நிமித்திரம் என்ற தமது நாடகத்தில் பல ரசங்களும் அந்நாடகம் பெற்றிருத் தலை வியந்து கூறுவார். காளிதாசரது அபிக்ஞானசாகுந்தலம் எண்வகைரசங்களான சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரோத்திரம், வீரம், பயானகம், பீத்ஸம், மட்டுமென்றி

சாந்தம் வாத்சல்யம் போன்ற ரசங்களும் அமைந்து நாடகத்தை அலங்கரிக்கின்றன.

ஆய்வுகளுக்குண்டு.

சமஸ்கிருத நாடக உலகில் தலைசிறந்த நாடக ஆசிரியராகக் கருதப்பட்டவர் காளி தாசர் அவர் எழுதிய மூன்று நாடகங்களான விக்ரிமோரவசீயம், மாளிகாக்நிமித்திரம், அபிக்ஞானசாகுந்தலம் என்பவற்றில் பின்னயதே அவருக்குப் புகழையும் பெருமை யையும் ஈட்டிக்கொடுத்தது. மகாபாரதத்தில் காணப்படும் துணியந்தன் சகுந்தலை கதையின் மூலத்தைப்பின்பற்றி பல மாற்றங்களைப் படைத்து செய்யப்பட்டதே அபிக்ஞான சாகுந்தலம். நாடகத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப நகை, அருவருப்பு போன்றவற்றை தோற்றுவிக்கும் நிகழ்ச்சிகள் இருந்தாலும் பலவகை மனிக்ஞக்குள்ளே உள்ள நூலைப் போல ரதி என்ற ஸ்தாபிபாவம் இருந்து கொண்டே இருக்கும் நாடக ஆரம்பத்தில் சகுந்தலை துஷ் யந்தல்து காதல் பல

காரணங்களால் கலக்கம் பெற்றாலும் நாட்கு முடிவில் இருவரும் இனைந்தநிலையில் அவர்களது காதல் ஆழியாதநிலை பெற்று விடுகின்றது. ரதி என்ற ஸ்தாபிபாவம் காண பவர் மனதில் இறுதிவரை நிலை பெறுகின்றது. பரதரது நாட்டியசாஸ்திரத்தை காளி தாசர் நன்று அறிந்திருந்தார். சுத்தைப் பிறப்பிக்கும் காரணிகளை விபாவ, அநுபாவ, வியபிசாரி பாவங்கள் மிகவும் தெளிவாகவர்த்து ஸ்தலவியாமாகவும் இந்நாட்கத்தில் எடுத்து காட்டப்பட்டுள்ளன.

வைத்தீக கைக்கியங்களில் ரூபம்.

ரசம் என்கின்ற சமஸ்திருதச்சொல் தமிழிலே கவை என்று பொருள்படுகின்றது. ணோட்பாடு என்ற நீதியில் நாட்பாடு சாஸ்தி ரத்தில்தான் முழுமையாக நாமங்களுடன் வெளிப்படுத்தப்பட்ட காலம் அரம்ப கால வைத்தீக இலக்கியங்களை வேதங்களில் ரசம் என்ற பதத்தினைக் காணக்கூடியதாக உள்ளது. இருக்கு வேதத்திலே ரசம் என்ற சொல் சோமக்கொடியின் சாற்றையும், (ரிக்.வேதம் 9.63.13) பாலையும் குறிக்கப் பயன்பட்டது. (ரிக்.வேதம் 4.44.13) அதர்வவேதத்தில்தான் முதன்முதலாக சலவையைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டிருத்தலைக் காணலாம். “தேனுடன் கூடிய கவைபொருந்திய ரசமே! என்னிடம், வருக” என்று ஒருக்கி வேண்டுகின்றார். (அதர்.வேதம் 3.13.15.) உபநிதிதங்களில் சயம்பிரதாசமான அறிவை உணர்வைக் குறிக்க இச்சொல் பயன்பட்டுள்ளது. (தெத். உபநிதி 2.7.1) ஞானிகள் இந்த உணர்வையைடத்தும் பேரானந்தத்தைப் பெற்றமையை காணக் கூடியதாகயிருந்தது. ரசம் என்ற பதம் இங்கே ஆண்த்தத்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது.

காளிதாசருக்கு முறப்பட்காலவியங்களில் ரூபம்

வாஸ்மீகி இராமாயணம் எழுதியதற்கு எந்த நிகழ்ச்சி காரணமோ அதிலே ரசக் கோட்பாட்டிற் கான அடிப்படைகள் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆண்கி ரெண்டுச்சப் பறவையொன்றினை கொன்றதைப் பார்த்த பெண்பறவை மீளாத சேகத்தில் ஆழ்ந்தபடியே பறக்கின்றது. இந்திக்குச்சியைப் பார்த்த வாஸ்மீகியின் உள்ளத்தில் சோகம்

பீறி இருக்கின்றது. சோகம் என்ற ரசமே கலோகமகாப் பரினமீதத்தை, வன்யாலோக ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். - (சோகம் ஸ்லோகாக்குத்தவமாகதலே) (நவார்.வேங்கம் 1.5)

அல் வகோசர் என்ற புலவர் காளிதாசருக்கு முறப்பட்டவர் அவரது இலக்கி யங்களான புத்தசரிதத்திலும் சென்தரானந்த காவியத்திலும் ரசங்கள் பொருந்திய பாடல் க் காணப்படுகின்றன. சென்தரானந்த ராவியத்தில் நந்தனைப் பிரிந்த சுந்தரி புலம்பும் செய்யுட்கள் விப்ரலம்பி சிருங்காரசு கவை பொருந்தியவை.

அல்வகோசர் புத்தசரிதத்தில் தரும் சிருங் காசாசம் பொருந்தி ய கவிதை யென்றினை ஓத்து காளிதாசரது குமாரசம்பவ கவிதையொன்றும் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

“இதரபெண்கள் தமது நாயகன் பிரிவு தாங்காமல் அழுத கண்ணீர் வழிந்து அவர்களது மார்பக்கதை நலைத்தது. அதில் அவர்களின் சந்தனம் கரைந்து வழிய மலைகளின் நடுவே அருவிபோல் ஒடியது.” (புத்த.சரிதம் 8.26.)

“மழையில் முதல் துளிகள் அவளின் கண் இழைகளில் சிறிது தங்கின பின் அவளின் மார்பகங்களில் சிறின. இறங்கி அவள் சீதமதிப்புகளில் தயங்கின. வெகுநேரத் திற்குப் பின் அவள் நாபிச்சுழியில் கலந்தன.” (குமாரசம்பவம் 5.24)

பழநாட்டுப் பாளங்கியுத்தில் ரூபம்.

நாடகத்திற்கு ரசத்தின் இன்றியமையாமையைப் பறது விளக்குகின்றார். “ரசம் இன்றேல் பொருளில்லை” (நா.சாஸ்திரம் 6.32) என்பது பறத தூதிரம் விபாவ, ஆதுபாவ, வியபிசாரி பாவங்களின் சேர்க்கையால் ரசம் வெளிப்பட்டு அதுபவைப் பொருளாகின்றது உள்ள உணர்வை தூண்டுவதற்கு காரணமான தலைவன், தலைவி போன்றோர் ஆலம்பன விபாவங்களாகும். இளவேலில், வசந்தம், மலர்கள், கொடிப்பந்தர் போன்றன உத்திபன விபாவங்களாகும். கண் அசைவுகள் பருவ

நெனிப்புகள், கடைக்கண்பார்வை போன்றன காதல் நிலவுதலைப் புலப்படுத்துவன. இவை அதுபாவங்களாகும். துணைப்பாவங்களாகும் உள்ளன. இவை வ்யபிசாரி பாவங்களாகும். நிர்வேதம், கலாசி, அதுயா, மத, சிரமம், ஆலஸ்யம், விதர்க்கம், ஜடதா, விஷாதம், சினம், மதி, உண்மத்தம் என முப்பத்திமூன்று வ்யபிசாரி பாவங்களைப் பறதர் கூறுகிறார். டதி, ஹாசம், சோகம், குரோதம், உற்சாகம், யயம், ஜுகுப்பை, விஸ்மயம் என்ற ஸ்தாயி பாவங்கள் வ்யபிசாரி பாவங்களால் தூண்டப் பட்டு முறையே சிருங்காரம், ஹாஸ்யம், கருணை, ரெளத்திரம், வீரம், பயானகம், பிப்தைம், அற்புதம் என்ற சங்கள் உண்டாகின்றன. ஸ்தம்பம், (திலைகுற்றி நிற்றல்) ஸ்வேதம், (வியர்த்தல்) ப்ரோஸாஞ்சம் (மயிரிக் கூச்சிறிதல்) சுரபங்கம், (தூரம்மாறுபாடு) பேபுது (நடுக்கம்) ஸ்வதான்யம், (மிழாறுபாடு) அங்கு, (கண்ணீர்) பிரளயம், (மணம்) என சாத்திக் பாவங்கள் எனக்கப்படும். ஸ்தாயி பாவங்கள் எட்டு, சாத்திக் கொண்ட எட்டு, வ்யபிசாரி பாவங்கள் முப்பத்திமூன்று மாக நாற்பத்தொண்டபது பாவங்களால் ரசம் உண்டாகின்றது. பல்வகைப் பொருட்களின் சேர்க்கையால் உணவு கவையாக இருப்பது போல நான்கு வகை அபிநியங்களின் (ஆங்கி கம், வாச்சிகம், ஆஹார்யம், சாத்விகம்) சேர்க்கையால் காண்போர் மனதில் கவையின் அனுபவம் ஏற்படுகின்றது. (நா.சாஸ்திரம் 6.33) தலையாய ஸ்தாயிபாவம் குடிகளிடத்தே அரசன் போலவும் மாணாக்கரிடத்தே ஆசிரியன் போலவும் விளங்கும். அரசன் குடையும் கோலும் ஜம்பெரும் குழுவும், என் பேராயமும் தழுக்கெல்லவுதுபோல விபாவம், அதுபாவம், வ்யபிசாரிபாவம் என்பன தழுபவனி வரும்போது ரசம் தோன்றும். (நா.சாஸ்திரம் 7.8) நாட்டியத்தின் முக்கிய அம்சம் பல பாவங்களால் நல்லமுறையில் நிரம்பப்பெற்று எனவும் நாட்டியம் உலக நடைமுறைச் செயல்களைப் பின்பற்றியதாக இருக்க வேண்டும் எனவும். பறதர் கூறுவதிலி ருந்து பாவங்கள் எவ்வளவு தூரம் நாடகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறியலாம்.

ஒல் பற்றி பழக்குப் பிற்பட்ட காவியவியலாளர்கள்

ரசம் பற்றி பரதகுக்குப் பிற்பட்ட காவியவியலாளர்கள் பல கருத்துக்களைக் கருதின்றனர். கி.பி 7ம் நூற்றாண்டினரான பாமஹர் அலங்காரத்தின் ஒரு கூராகவே ரசத்தையும் வைக்கின்றார். பிரேயல், ரஸவத், ஊர்ஜைவினின் என்ற அலங்காரத்துக்குள் ரசத்தையும் உள்ளாக்கி விடுகிறார். தண்டியும் இதே கருத்தினர் என்பது அவரது காவியதர கத்தைப் படிக்கும்போது புலப்படும் ருத்ர பட்டர் கவிதைக்கு மட்டுமல்லாது நாடகத் துக்கும் ரசம் முக்கியமானது என்ற கருத்தைக் கொண்டவர் “ரசமில்லாத கவிதை சந்தி ரவில்லாத ஆகாயம்” போன்றது என்று கூறுவதிலிருந்து அறியலாம். (Sankaran.A.p.39) சாந்த ரசத்தை ஒன்பதாவது ரசமங்க கூறுகி நார். தவங்யாலோகம் என்ற நூல் இயற்றிய வரான ஆண்தவர்த்தனர் தவனிக் கோட்பாட்டிட்டிருக் குக்கியத் துவம் அனித்தவர் ராத்வனினி, அலங்காரத்வனி வலத்துவனி, என தவளியை மூவ்வகைப் பிரிக்கிறார், ரஷ்ட்து வளிக்கே சிறப்பிடம் கொடுக்கிறார் போஜர் சரல்வதி கண்டாபரணம், சிருங்காரப் பிரகாசம் என்ற நூல்களை இயற்றியவர் சிருங்காரத்தை தரம், அர்த்தகாம, மோட்ச சிருங்காரங்களாகப் பகுக்கிறார். பிரேயல், வாத்சல்யம் போன்ற ரசங்களும் இவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒல் பற்றிக் காவிரியார்.

நாட்டிய சாஸ்திர ஆசிரியரான பரதகுக்குப் பிற்பட்டவரான காவிரியார் (கி.பி 5ம் நூற்றாண்டு) பரத முனிவரை அறிந்தி ருந்தார். பரத முனிவர் பற்றியும், அவரது என்வகை ரசங்கள் அரங்கில் வெளிப்படுத்தப் படல் பற்றியும் விக்கிரமோர் சியத்தில் எடுத்துக்கூறியின்மொர். (விக.2.18) “நாட்டியம் பின் னரு சேர்ஜூனல் ய பகுதாப் யேகம்” கூறுவதிலிருந்து நாடகத்தில் பல வகை குசிகளையுடைய மக்களை திருப்திப் படுத்தக்கூடிய அம்சங்கள் அமைந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது. (மாள.1.4)

சிறுங்காருடைம்.

தான் என்ற நிலையான உணர்வினின்று கலந்து அனுபவம் விழுமாவது சிறுங்காருசம். அனந்த வர்த்தனர் “சிறுங்காருமே மிகவும் மதுரமானது மேலான ஆண்டுத்தை தருவது” என்கிறார். (தவன். வேரகம் 2.7) அறமும், பொருளும் எல்லா உயிர்களுக்கும் நிகழ மாட்டா. மக்கள் ஒருவருக்கே சிறந்து வரும் இன்பமோ மக்களும், தேவரும், நரகரும், விலங்கும், பறவையும் முதலிய எல்லா உயிர்களும் பொதுவானது. தபோவனத்தில் சுகுந்தலையைக் கண்ட முதல் சுதந்தப்பத்தி வேயே துஷ்யந்தன் மனில் காதல் ஆறம்பித்து விடுகின்றது. கண்ணுவரது ஆச்சிரமத்தில் காணப்பட்ட ஓமப்புகையுடன் கூடிய நிறம் மங்கிய தனிக்கள், சூசுப்புல்லைய துந்த உபவன வெளிகள், கூச்சமின்றித் திரியும் மான்கள், மரப்பொந்திலிருந்து விழுந்து தித்திக் கிடக்கும் புல்லிகிளன், என்னெய் தித்திக்கிடக்கும் பாறைகள், மாலினி ஆற் றங் கரையில் அமைந்து கிடந்த அமைதியான சூழ்நிலை என்பன காதல் தோன்றக் காரணமான உத்தின விபாங்களாகும். ஆச்சிரமத்துக்குள் சென்றவுடன் அவன்து வல்லு தோள் துடிக்கிறது தோன் துடித்தல் ஏற்ற வயபிசார பாவத்துடன் சம்போக சிறுங்காரும் ஆறம்ப மாகிறது. ஆண்களின் தோள் துடித்தல் அவர்களின் காரிய வெற்றிக்கான அடையாளமாகும். சுகுந்தலை துஷ்யந்தன் காதல் இனிதே நிறைவூறும் என்பதை கூசுகமாக இது உணர்த் துகின்றது. கண்ணுவரின் ஆச்சிரமத்துக்கு துஷ்யந்தன் வருகிறான். தோழிகள் ஒருவ ரேஞ்சு ஒருவர் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். சுகுந்தலை பூங் கொட்டகுநக்கு குடத்தில் நீர் எடுத்து வந்து ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் வண்டொன்று அவளைச் சுற்றிலும் நிங்காருமிட்டு மொய்த்துச் சூழ்கிறது. அவள் செவியருகில் பறந்து ஓலிக்கின்றது. வண்டைக் கடைக்கண்ணால் பார்த்தும், கூசிநடுங்கியும் சுகுந்தலை அசைகின்றாள் வண்டு அள் செவியருகே ஒட்டிக் கொள்கிறது. இக்காட்சி யைப் பார்த்த துஷ்யந்தன் புலம்புவது போல் அமைந்த இப்பாடல் சம்போக சிறுங்காரும் அமைந்தது.

“வண்டே, கரைபுரளாத் துடிக்கும் கண்விளைகள் அடிக்கடி தொடுகிறாய் செவியை அணுகி மெல்லெனக் காதல் மொழியைக் கூறுகிறாய் கையை எடுத்து உண்ணைக் கலைக்கும் போது காதலின்படி களஞ்சியமான அவள் இதற்குமதைப் பருக யாப் வண்டே! இவளை அறியும் ஆராய்ச்சி யில் நாம் தோற்றேயும். நீயோ அக்கருமத்தில் வெற்றி கண்டாய்.” (ஆபி.சாகுந்தலம் 1.21) சுகுந்தலை வண்ணைக் கடைக்கண்ணால் பார்ப்பதுவும், கூசிநடுங்குவதும், வண்ணைத் தம் கைகளால் கலைப்பதுவும் அநுபாவங்களாகும். வண்டு செவியருகே ஒட்டிக் கொண்டும், அவள் இதழ்களை முத்தமிட்டும் வண்டு தலைவன் வேலையை ஆற் றுகின் றது. தன்மைநவிற்சி என்னும் உள்ளதை உள்ள படியே கூறும் இவ்வளியிடன் சிறுங்காருறங்கும் சூறிப்பாக புலப்படுத்தப்படுகின்றது சுதந்தவனி மேல்வரும் பாடலுக்கு ஆற்கட்டுகிறது. துஷ்யந்தன் விதுவகுணிடம் தன் காதலைத் தெரிவிக்கின்றான். அவளின் காதலில் விநாயம் தெரிகின்றது. முதல் சந்திப்பில் அதிகம் பழகாத நிலையில் காதலின் எல்லையைக் கடந்துள்ள குலப்பெண் எப்படி நடந்து கொள்ளவான் என்பதை துஷ்யந்தன் வாயிலாக அறியக்கூடியதாய் உள்ளது.

“பெண் என்ற காரணத் தாலும் பழகாத புது மயிதன் என்பதாலும் அவள் என்னுடன் பேசுவதில்லை ஆளால் நான் பேசும் போது காது கொடுத்து கேட்கிறான் நானைத்தால் இவள் என்முகத்தைப் பார்க்க வில்லை. ஆளால் இவள் கண்கள் வேறு எடையும் உற்றுதோக்கவில்லை.” (ஆபி.சாகுந்தலம் 1.28)

மூன்றாம் அங்கத்தில் சம்போக சிறுங்காரும் உச்சனிலையை அடைகின்றது. துர்வாசரது சாபத்தால் துஷ்யந்தன் மீண்டும் அவளைச் சேர்ந்து இன்புற்றிருப்பது ஏழாவது அங்கத்தில் கூறப்படுகின்றது.

விபிழலாப் சிறுங்காரும்.

காதல் இன்பத்தை வர்ணிப்பது போல பிரிவுத் துயரை வர்ணிப்பதிலும் காரிதாகர்

தலைசிறந்தவர். இவரது இலக்கியங்களில் பலவிடங்களில் விப்ரலம்ப சிருங்காரம் வருகின்றது. இருவுமச்சத்தில் இந்துமதி இந்தபின் அஜன் புலம்புவது, குமாரசம்பவத்தில் மன்மதன் எரியுண்டபின் ரதி புலம்புவது, மேகதூதத்தில் யக்ஷனைப் பிரிந்து காதவிபுலம்புவது போன்ற பகுதிகளை விப்ரலம்ப சிருங்காரத்திற்கு எடுத்துக்காட்டுக்களாக கற்றலாம். பிரிவு, வெறுப்பு, சோர்வு, ஜயம், கவலை, பொறாமை, உறக்கம், கனவு, உணர்ச்சியற்றிருக்கல், மோகம், மரணம் என்ற அநுபாவங்கள் அபிநியிக்கப்படும் மூன்றாம் அங்கத்தில் விரகோத்தண்டிதையான சுகுந்தலையின் புலம்பில் விப்ரலம்பம் தெரிகின்றது. “என்னை அந்த ராஜிவியிடம் சேர்த்துவிடுங்கள்” அபி.சாகுந்தலம் 3.10.2) என்ற அவளது கூற்று நிர்வேதம் என்ற பற்றற்ற நிலையை புலப்படுத்துகின்றது. நிர்வேதம் என்ற பற்றற்ற நிலை தன்னிலையிமுந்து நெட்டுயிரப் பெய்தல் ஆகும். அன்பு கொண்டுள்ளோரின் பிரிவினால் நிர்வேதம் தோன்றும்.

“மிகவும் வலிந்த கண்ணகள்

இழுமி ஒழுந்த நாள்கள்

மிகவும் கருந்திய சிற்றினி..

தனார்ந்து விழுந்த நோர்கள்” (அபி.சாகுந்தலம் 3.8)

இவை சுகுந்தலை காமத்தினால் பிடிக்கப்பட்டான் என்பதை உணர்த்தும் அநுபாவங்களாகும் கார்ஸ்யம் - மெல்தில் என்ற வ்யபிசாரிபாவம் இன்கு காணப்படுகின்றது. காதல் நோயினால் பிடிக்கப்பட்ட துஷ்யந்தனுக்கு மன்மதனின் புலப்பானங்களும் வச்சிரம் போல் கடினமாகப் தோன்றுகின்றன. சந்திரனின் தன்னிலையும் நெருப்பாகின்றது. காரிதாசரின் துஷ்யந்தனிடம் காணப்படும் இந்த நிலையை ஒத்து பவழுதியின் மாலதி மாதவத்திலும் மாதவளின் நிலைகாணப்படுகின்றது.

“அதிக பட்டப்பினால் இருதயம் பின்க்கப்படுகின்றது, இரண்டாகப் போக வில்லை என் சரிரம் பரவசம்படந்து மூர்ச்சையாகவில்லை, ஆனால் நினைவு மட்டும் போகின்றது.

உள்ளே கணல் எரிகின்றது. ஆனால் சாம்பலாகவில்லை” (மால.மாதவம் பாடல் 54) இருபெரும் கவிஞர்களும் பிரிவத்துயரை விளக்கும் வகையில் ஓத்த தன்மையராம்க்காணப்படுகின்றனர்.

பயானம்.

சாகுந்தலைநாட்டகம் முதலாம் அங்கத்தில் துஷ்யந்தன் மான் வேட்டையாடுவதை காளிதாசர் வர்ணிக் கிறார் வில்லேந்திய வீரனாக துஷ்யந்தன் ரதத்தில் செல்கிறான் ரூரத்தே இலைக் கண்ணுற்ற மான் மீண்டும், மீண்டும் கழுத்தை வளைத்து ரதத்தைப் பார்த்துக் கொண்டே ஓடுகின்றது. அம்பு தன் உடலில் நைத்து விடுமோ என்ற பயத் தில் அதனுடைய பின் னுடல் முன்னுடலில் போய்க்கெருகிக் கொள்கின்றது. வாயைத் திறந்து மூச்சு வாங்க ஒடும் போது பாதி மெல்லப்பட்ட புற்கள் வழியில் கிதறி விழுகின்றன. அது உடலை நீட்டி அச்ச மிகுந்தியால் வானில் மிகுந்த நேரம் பாய்ந்து நிறுது நேரம் பூமியில் படிந்து ஓடுகின்றது. தனமைநிலிர் சியணியுடன் பயானகரசம் இங்கே உனர்த்தப்படுகின்றது. மானின் உள்ளத்தில் பயம் என்ற ஸ்தாயிபாவம். தேரைத்திரும்பியார்த்தல் விபாவம். அம்பு நேரே பாயும் என்ற ஓளத்சக்யம். இது அநுபாவம் ஆகும். திடெரன் மான் தனுக்கு குற்றதால் திராசம் என்ற வயபிசாரி பாவுத்துடன், வேகம் நடுக்கம் முதலியவையும் சேர்ந்து அச்சும் கூற்று உணர்வதை தோற்றியார்ஜனது. பயானகரசம் மூன்றாம் அங்கத்தின் இறுதியிலும் வருகின்றது.

ஓ அரசனே “மாலைக்காலத்தில் செயற்பாலனவாகிய வேள்விக் கடன்கள் செய்தாகிவிட்டன. சாயங்கால செக்கர் வானம் அரக்கர் நிழல் போல் எங்கும் அச்சத்தினை தோற்றுவித்து, தீ மூட்டப் பெற்று எரிகின்ற வேள்வி மேடையைச் சுற்றி சிதறசி சுழன்று கொண்டிருக்கின்றது.” சாயங்கால வேள்விப்புகை மூழ்கும் வானம் அரக்கர் நிழலுடன் ஓப்பிடப்பட்டு பயத்தை விளைவிக்கின்றது.

### துறையாகும்

நகையென்றும் நிலையான பாவத் தால் ஏற்படுவது ஹாஸ்யரசுமாகும் பொருத்த மற்ற வேடம், அணிகலன், வெட்கமபின்மை, நிலையற்ற மனம், பொருத்தமற்ற உரையாடல், உறுப்புக்களில் வெறுபாடு கொண்டவர்களைக்காண்டபது போன்ற விபாவங்களால் நகைச்சலை தோன்றும்.

சுகுந்தலைச் சிக்கலில் மீள முடியாதவனாக அரசன் இருக்கும்போது விதுவுகள் துக்கப்பட்டு பேசும் பேசு ஹாஸ்யரக்கத்தை உண்டாக்குகின்றது. “வெட்டைப் பித்துப் பித்து மன்னின் சிறு பின்னைக்குண்டால் கீத்தேன் நடுப்பகலில் கூட கோண்டயில் பப் பிரதேசத்தில் சுற்றிதிய வேண்டும் வெதவெத என இருக்கும் அருவி நீரைக்குடிக்க வேண்டும். குதிரை மேல் தாவுவதால் உடல் மூட்டுக்கள் எல்லாம் புண்ணாகின்றன.” (அபி.சாகுந்தலம் ४.1-४) விதுவுகளின் பொருத்தமற்ற பேசு இங்கே முரண்பாடாக காணப்பட்டு நகைச்சலையைத் தோற்று வித்தது.

### கழுதலையாகும்

சோகம் என்பதை கருணைரசம் ஸ்தாயி பாவமாகக் கொண்டது சாபத்தால் துக்கம், துன்பம், விருப்பமானவர்களின் பிரிகு, செல்யமையிதல் முதலிய விபாவங்களால் கருணைரசம் தோன்றுகின்றது. கண்ணீர் சுரத்தல், தண்ணோயோ, தெய்வத்தையோ நிற்கித்தல், வாய் உவர்ந்து போதல் போன்ற அநுபாவங்களால் இதனை அபிநியிக்க வேண்டும். சுகுந்தலையின் பிரிவால் துயர மடையும் கண் ஜூவரின் வார்த்தைகள் சோகரசத்தைத் தருகின்றன.

“இன்று சுகுந்தலை போகின்றாள் என்ற நிலைவு பெரிதும் என்னை வாட்டு கின்றது. கண்ணீர் இடைவிடாது துளிர்ப்ப தால் குரல் கம்மி விட்டது. துயரினால் பாரவை குன்றிவிட்டது. அவள் மீது உள்ள அன்பினால் வனவாசியாகிய எனக்கே இத்தகைய மன்றத்துயர் உண்டானால் இல்லறத்தவர் தமது மகளினரைப் பிரியம் புது துயரால் எத்தனை கவலை அடைவர்” (அபி.சாகுந்தலம்

4.6 ) கருணைநயம் பிக்க இந்த வாக்கங்கள் தமது புதல்வியலைப் பிரிந்து துயரமடையும் இல்லறத்தாரின் மவநிலையைச் சித்துரிக்க விண்ணன. சுகுந்தலை காருண்யம் பிக்கவன் அனைத்து ஜீவராசிகளையும் அன்புடன் நேசிக்கின்றாள். தன் வளர்ப்புப்பிள்ளையான மானுக்கு தீர்க்கபாரங்கள் என்று பெயரிட இள்ளாள். மல்லிகைக் கொடிகளை சுரோதி போல் நேசித்தாள் ஒரு மல்லிகைக் கொடிக்கு வன ஜோதி என்று பெயரிட்டாள். உத்திபன விபாவங்களில் ஒன்றான இயற்கை கதாநாயகியோடு பொருத்தப்படும் இடங்களில் எல்லாம் சிருங்காராசம் மட்டுமன்றி வாத்சல்யம் கருணை போன்ற ரசங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

### வேஷ்டியிழும்

வஞ்சிவத்துப் பழிவாங்கும் வன மத்தை நிலையான ஸ்தாயி பாவமாகக் கொண்டது ரெளத்திரம் கருஞ்செல்ல குறுதல், கொலைக்கு முற்படுதல், பொய் பேசுதல் மாற்றானிடம் குற்றம் கூறுதல் போன்ற பாவங்களால் ரெளத்திரம் ஏற்படும். சிவந்தகண்கள், புருவங்களை நெரித்தல், உதரு கடித்தல் போன்ற அநுபாவங்களால் ரெளத்திரசத்தை அபிநியம் செய்வர். தூஷுந்திரன் பிரிந்த நிலையில் சுகுந்தலை தூஷுவாசமுனிவர் விருந்தாரியாக வந்ததைக் கவனிக்காது சிந்தையில் ஆழ்ந்து இருக்கிறாள். கோபமுற்ற முனிவர் அடங்காத சினமுடையவராய்ச் சாபாமிகுகிறார்.

“எவ்வள நீ தியானம் செய் து கொண்டு இருக்கிறாயோ அவன் உன்னால் ஞாபகப்படுத்தப்பட்டபோதும் குடிகாரன் முன் பேசியதை பின் மழப்பது போல் உன்னை மறந்து போவானாக” (அபி.சாகுந்தலம் 4.1) தூஷுவாசது கூற்றிலுள்ள வெஞ்சினம் சுகுந்தாரி பாவமாகும் ஜூந்தாம் அங்கத்தில் துயர்யந்தன் அவனை மனவியாக ஏற்றதை மறந்து பேசும் பேசுக்கள் ரெளத்திரசத்தை தோற்றுவிப்பவை.

“தீழ்குண்டத்தவனே உன் போக்கைக் கொண்டே மற்றவரை எடை போடுகின்றாய். ஒழுக்கம் என்ற போர்வையைப் போர்த்துத்

கொண்டாய் புல்லாவ மறைத்த பாழ்க்கினரு போன்றவனே உள்ளை யார் பின்பற்று வார்கள்". (அபி.சாகுந்தலம் 5.22.1-2)

### விறைங்கள்

வீரம், அற்புதம், பீபத்ஸம், வியப்பு என்பதை நிலையான ஸ்தாயி பாவமாகக் கொண்டது அற்புதரசம் துஷ்யந்தனின் சூதிரைகள் மானின் வேகத்தைக் கண்டு பொறுத்தனவாக காதுகளை நேராக நிறுத்திக் கொண்டு பாய்தலில் அற்புதரசம் காணப்பட இருக்கின்றது. சிறுவனாகிய சர்வதமண்ணின் கையிலிருந்த ரட்சாபந்தனத்தை தந்தையான துஷ்யந்தன் எடுத்தும் அதனால் அவனுக்கு இடையூறு ஒன்றும் நேராது இருக்கலைக் கானும் போதும் இந்த ரசத்தினைக் காணக் கூடியதாகவுள்ளது. இரண்டாம் அங்கத்தில் முனிகுமார்கள் அரசனைப் புகழ்ந்து பாடுவது வீரரசத்தை உண்டாக்குகின்றது.

### சாந்தரசம்

சாந்தரசம் சீம் என்ற ஸ்தாயிபாவத் தைக் கொண்டது. வேறுகிலர் இதனை நிர்வேதம் என்றும் கூறுவார்கள். இப்பற்றந்த வெராக்கிய நிலையை பரதர் ஸ்பிக்காரி பாவங்கள் பூப்பத்திலுமின்றினுள் முதன்மையாக வைத்திருக்கின்றார். இதனால் அவருக்கும் நிர்வேதத்தை ஸ்தாயி வைநிலைக்கு ஏற்றதான ஒத்த நிலையிலே வைக்கும் என்னம் இருந்தாக கொள்ளலாம். "எல்லாப்பாவங்களிலும் சமமே முதன்மையானது. அச்சமதிலையில் தூக்கமோ விருப்போ வெறுப்போ இல்லை இந்திலை சாந்தமாக பரினமிக்கின்றது" (திருஞானசம்பந்தம் பெ.ப.61) என்று சாகித்தியர்ப்பண ஆசிரியர் விகவநாதர் கூறுவர். உணர்ச்சி மிகக் காதலை மட்டும் நாடக ஆசிரியர் வெளிப்படுத்த வில்லை நெறிபிறழாத பேரின்பத்தை வேண்டும் சாந்தரசத்தையும் குற்றமற்ற மேலான பரம இன்பத்தையும் அவரது நாடகம் பிரதிபலிக் கின்றது. அரசனால் ஒதுக்கப்பட்ட சாந்தலை குமாரசம்பவத்தில் பரமசிவனால் ஓதுக்கப்பட்ட உமையை நிகர்க்கிறார். பிரிவின் பின்னரே காதலரது அன்பு தூய்மையைடைகின்றது. தூய்மையான காதல் கட்டும்சோகு னைக்குப் பின்னரே நிலைநாட்டப்படு

கின்றது. காதலின் தூண்டுதல்கள் எதிர்பார்ப்புக்கள், அடக் கமற்ற காமம் என்பன தூய்மையான தவத்தின் பின்னரே நிலைநாட்டப்படுத்தின்றன. புழுதிபடித்த புடைவை உடுத்தி நியமத்தால் மெலிந்த முகத்துடன் காந்தலை ஒரு பின்னல் போட்டு பிரிவாற் றாய்மையின் வடிவமாக நிற்கும் சகுந்தலை குமாரசம்பவத்திலே கடுந்தவத்தைச் செய்யும் உணவாயினின்றும் வேறானவள் ஆகாள்.

"ஓ அரசனே இது ஆச்சிரிமத்து மான் கொல்லுதகாதது" (அபி.சாகுந்தலம் 1.10) என்று முனி சீடர் எழுப்பும் குரல் ஆச்சிரிமத்து மானை மட்டுமல்ல ஆச்சிரிமத்திலே அபலைப் பெண்ணான சகுந்தலையும் குறித்ததே. நாடகத்தின் ஆரம்பத்திலேயே சாந்தரசம் குறிப்பாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏழாம் அங்கத்தில் கண்ணுவ-மரிசு தம்பதிகளும், துஷ்யந்தன் சகுந்தலை தம் பதிகளும் சாந்தரசத்துக்குரிய ஆலம் பணவிபாவங் களாகும். வனக்கூழி நிலைகள் மாவினி நதிக்கரை எல்லாம் சாந்தரசத்தை உண்டாக கும் உத்தீபணவிபாவங்களாகும்.

### முழுவாய்

காவியத்திற்கு அழகட்டுடம் அம்சங்களில் ரசக் கோட்பாடு பிரதானமானது. இக் கோட்பாட்டினை தமது திருளை யாவாயிமான் அபிக்ஞானசாகுந்தலவுத்தில் காவியதான் அபிக்ஞானசாகுந்தலாக பயணபடுத்தின்றனர். பரதரது ரசக்கோட்பாட்டை சிறப்பாக கையாண்டுள்ளார். நாட்டியசால்திரத்தில் குறிப்பிடப்படும் எண்வகை ரசங்கள் மட்டும் அன்றி சாந்தம் வாத்சல்யம் போன்ற ரசங்களும் இந்தாடகத்தை அலங்கரிக்கின்றன. பிரதால காவிய வியலாளர்களான வாமனர் உருத்திரபட்டர் போஜர் குந்தகர் போன்றோர் தமது இலக்கிய திறனாய்விற்கு சாகுந்தலத்திலிருந்து உதாரணங்களை எடுத்தாலுகின்றனர்.

### குஞ்சிக்கம்கள்

அதர்.வே - அதர்வ வேதம்  
அபி.சாகுந்தலம் - அபிக்ஞானசாகுந்தலம்  
மால்.மாதவம் - மாலதி மாதவம்.

மாளி. மாளவிகாக்நிபித்திராம்  
தவன். லோகம். தவன்யா லோகம்.  
தைத். உபநிஷத் - வைத்திரிய உபநிஷத்  
நா. சாஸ்திரம் - நாட்டிய சாஸ்திரம்.  
விக். விக்ரமோர்வசீயம்.  
ரிக். வே. ரிக் வேதம்.

### உ.அத்திருவௌன் நூல்கள்

- சமீக்ஷிருத மூலதூயல்கள் (ஆங்கிலத்தில்)  
Kale M.R (Ed.), (1994). Abhijnansakuntalam , Motilal  
Banarsidas, Delhi,  
Atharvaveda, (1960) (Kandas I - IV) Sayanacchariya  
commentary, Visveshvaran and vedic  
research Institute, Delhi.  
Buddhacarata, Edward.B.Cowell (Ed.) (1977) New  
Delhi.  
Dhanyaloka, K. Krishnamoorthy Dharwar, (1964).  
Kumara Sambhava, M.R. Kale (Ed.), (1967) Delhi.  
Malavikagnimitram, (1959) Booksellers' Publishing  
Co., Bombay .

- Rigveda Samhita (1958) (Sayancchariya commentary,  
II- V Mandalas., Vaidika Samshodhana  
Mandala, Poona.,  
Rigveda Samhita (1958) (Sayancchariya commentary,  
IX- X Mandalas., Vaidika Samshodhana  
Mandala, Poona.  
Vikramorvasiyam, Kala (Ed.) (2012) Vedic Books  
Salesrang.

### ஏங்களிடாத மூலதூயங்கள் (ஆங்கிலம்)

- உபநிஷத்தாரம், உரையாசிரியர் அன்னை  
ஸ்ரீராமகிருஷ்ணமடம் சென் னை  
2008.  
மாலதீமாதவம், ஸ்ரீமதி கணகவல்லி (துமிழ்  
மொழிபெயர்ப்பு) கல்தூரி பிரின்  
ட்டங் பிரஸ், கோயம்புத்தூர், 1956.

### இற நூல்கள்.

- A.Sankaran, (1973)The Theories of Rasa and Dhavani,  
University of Madras.  
திருஞாவசம்பந்தம். பெ. (1977) இந்திய  
நாற்கலை, சென்னை.